

விலை



கு
வ
ந
கீ

ஐரூப்புவி ஆர்.

விடுப்பாங்விகாரிநாரைவைதா: காங்மோவஸ: கங்

—:0:—
கலிசு வா தாரா ஸ்ரீவ.
ஏந்வாபுடே

ஆப்டீ: பூர்ணம் வாதாராரூபீவைசீரை
முறையீ கூபந் மாண நவூரைத்துவி ஜிஸ்ரா நவ
மலதி இலை தது கூடு ராடூரைவையீ
ஷனை. கஹாவி ந வாபுபாநா உடிதி க வரா
தில்லைபாம வித்துக: கலைப்பித்துக்கிதி தத
ஷுட் பூர்வாவிவாவாவயதீ நா வூ வாரைவையீ
நிராவாரா: பதயொவித்து வாபுபை தாவு
தி சிரைசூ குப்பைனை குபா வாபுபா
பூதினா வாரை சிமாக: வெந்துவிலீபு ஜீவக
தா: பூபார் வாநாகாரா: பூவிதா பதய
வாவ- பத்தாங்வா: பூ குபாவிவாபூது
கிழாவலமுக்கு- தெவி கூாக: சிமாகா
து நிவுதிதுகு லீபாகா: வாபுவிவிகாரா
து. வெந்து விவா ரா சிற வை தபா
தி- சாக வார்஦ிவ டாவுபுரை இவா
க ஒதாருப்பு சொவதைக் கூடுதை- மாவா
பு புரை- வாவ: ஜீராக: உப்பைக: காரிஃ:
பூ ஹிவாபு திவாயக: கிபுகூகுவிவயபை மா
ரா-வாங்வை வெந்வாபாரவணா: காம். வாபுதீது
விவா உவு விபா-ங்வத, தெநாங்வி மா-வரா
ரவா: ந வகீநீய: ந வெந்வாதாங்வூபுத
ஷு நவிக்காரா-க: வா: பாவநீய:, வாபுத

இட

ப்ரம்மவித்தியா

சித்தமாம்- லிகாவுஸ மாகீ- 19-

கலியும் நங்காச்சிரமங்களும்

ஆரிப்ரசார்!

இங்கு ராணு ஆக்சிரமக்களுன் கட்டுப்பாக்சிரமா
கிபு உண்ணிவைத்ததைக் கொல்வைவையாடுபது அரசிரு
தம். இப்பொழுதோ கல்பின் ஆட்டமாத்தை விளை
க்க ஒழும் பேசுவதற்கு காவெழும்பலில்லை. ஏதினை
இருக்க கலிக்கித்தில்லை. ஆழிமும் சேர்கியானவன் தன
க்கு கேர்க்கிருக்கும் பின்னை வெளிப்படச் செல்ல
வாயிடில் அதை விவர்த்திக்க வைத்திப்பன் எங்களும்
சித்தணைசெய்வது அத்தனைமீபால் கலி பிடையே
ஏதுப் போய்க்காண்ட்யாம் அதை வெளிடா
விட்டு அதை கீக்குவதற்கு மழுங்கள் மூடுந்தி செ
ய்யார்கள். குகல்பாறி அதைக்கித்து பிரகாபிப்பதுடன்
முன்னேர்க்கருடையவும் தங்காலத்தவர்க்களையைவும்
கன்னிபாசத்தைப்பற்றிக் கூறுவாம். ஆரிபதேசத்தி
லவத்தித் தயத்தொவெள்ளும் மண்ணூரை பென்
ஞைச் பொராாஸ் இவைகளை பெறுகிறவர்களும் மற்றும் ஆக்சிரமானவர்களும் பெற்று
நிற்கும் வேதர்க்கீத்தைக்கு உரிமிகில் போர்வார்
களுக்கு வேதுவப் பேதவேதாங்க வேதாங்க்களுக்கு
குப் பாங்கபிப்பிற்கும்பார்க்கும் மற்றுமேசை கங்குளுக்கு
கள் பொருத்திப்பவர்களுமாம் வள்ளுவிட்டார்கள். அம்
மாநான்களின் சிறப்பு உபமிதங்கள் தோறும் செவ்வ
னே உபபிகின்றது. அவர்கள் ஓங்காங்கத்தாலே
பே தனது பிரணாபாற்றினர் முத்துக்கொண்டு அல்
நும் பகுபும் வேதாங்க சிசாணாகாலே கால்கூ கறி
த்தகர்கள். நாவாஸல், கக்குமினி, வதாபீவெம்,
ஜபைதர், தத்தாக்ரேபர், வரவதகர், குவெதைது,
புக்னாட்டர் முதலிப் பரமாம்பர்களைப்பற்றி சாய்திரங்
களில் வெநுகப் பொல்ஸப்பட்டிருக்கிறது. அவர்கள் இம்மைப்பாடுகூ
பெற்றின்பத்தை த்துஞ்சிற்கு
க்குச் சமயங்கு சிளைக்காது மறுமைப்பாலுகூபை பே
பின்பால்தைக்குக்கு ஆன்மவிசாரணைக்கிடையூரும் கேர
க்க கண்மங்களைத்துலிவக்கு சந்திருகின் திருவுத்தீவை
கேள்வித்துத் தனது யாழ்நாட்கள் யாதையும் வழித்து
வக்கரச்கள். அவர்களுக்குக் குருவுவத்திருப்பாலி
க்கவேண்டியதும் வேதாங்க்கைத் தவிர மேற்கூக்க

புரவரீதிக் குதலுமி வூபங் ஜெடு: பயிவதி
தரஸு காப்ரா ஸு வீசுரா ஸக்ஷாஸு) தாஷிரவி
கோவைகுதல் கோவாதி, காப்ராப்ரா நஸ்த
ஸவுதி பாராதா வைதி காத்தூதுகு வூமாபொ
ஸங்காவை சூதுவதை தூதி விதாதடி தி
பாலாராம் காப்ரா, திவதப்பதி, தூதுகோரா
த்தாவா அதிகாத சுவாரா சுவாப்ரா: காப்ரா
மேராதாகாவாது: விதாகாம் கூதுகோராந்தாரா
த்து தூவாத தூதாவை விதெயா: காப்ராக்
கீவேவிதெயுவிலைகளானது ஒஜாஸு, வாஞ்சாவ
ஶா கூதாநாருதி: புப்ரா வைடுவாநிதி தூதி:
தெஷாந் வூது தறாநா: த நாப்ரா வூது தூத
ஏ: தாவி வை: வெப்பா, நாவி வூதுகொநித-வெப்பா
ஏ: கூதாவை துரவா நிபதா: ந வைப்பாரா
வூதுகொதிவதை: கூதாநிதி, ந வைர
ஏ, நாப்ரா: கொவைகளைப் பூதுப்பா: ந சைபந்
கடாநா-வெப்பாஸு: ந நு வித்சாவாகைவாநா-கூ
பெப்பாவெநா வைதி, வாப் வாத்துபா-ந ரீது
மிதி: வகுப்பெரிசாவாபாராபு: வககது செவாறு
பெ நாதிதெரா வூதுகெ சூதாநாநாபாவாபாவதை
கெகை, வைவடுகெநாகையின் கெகையை
வாவுவாக்காக: ந சைவாவாவாகைவாநா
வாவுவாக்காக: வைப்பா தெபா ந்துதுவை
வக்காக: வைப்பா வகக்காக: வகக்காக: வகக்காக:
வகக்காக: வகக்காக: வகக்காக: வகக்காக:
வகக்காக: வகக்காக: வகக்காக: வகக்காக:

கடுமதும் பிளகுவைபத்தாக யாகிக்க வேண்டுமதுங்களை
கிடையாது. முன் ஜோக்கின் கடத்தலைபைக் கவனி
யுக்கள். அவர்கள் தானுகவே கிழித்து வழிபல்கிடக்
குப் கடத்தகளைத்துவைத்து அதைக்கொண்டே மாள
ந்தைக்காப்பாற்றிக்கொள்வார்கள். வெகுவாய் போஜி
நெத்துத் தனிலிருப்பார்கள். ஒரு சமயம் பசிடே
ர்க்கால் கிராமத்தில் அடிப்படை உக்கைக்காச்சத்தம்
இவைகளாட்கின் கேட்க்கல் தனிக்கெள்ளேருக்கு: போஜினாமனமிருது பிளகுவைபதுத்துக் கிடைக்கதைக்
கொண்டு கால்க்கிடிப்பார்கள். சிராமத்திற்கொருகள்
வலித்து ஒரிடத்தும் தன் கொட்டத்தாந் வரிமானமற்று
கானாக்குவேண்டுமென்று சேர்க்காமல் பட கருக்கும்
கேயமளவு பிளகுவைபை பெதிர்பார்த்துக் கிடைக்காவிடில்
அங்கு கணப்பிடாபுதெலும் தரமிக்காமல் மாது
கரவித்துகையே முக்கியாகக் கொள்வார்கள். இவு
வாசிக்காமத்துப்பிடியை உபடிதாங்கில் வெகுவாபக்
கொல்லப்பட்டிருக்கிறது. எக்கிப்பகினி: கெம்பைக்
கிரகிக்கலாகாது. வால்லை வால்லுக்களை முக்குப்பா
ர்க்கக்கூடாது. பால் குதிக்கக்கூடாது. அதுவைக
ஞடன் மருந்தான்னம் புகிக்கக்கூடாது. எட்டுக்கிரா
சங்காப் புகித்தல்வேண்டும். பால், செம் இவைக
எந்த செமிப்பட்ட பணிபார்க்கலோத் தின்னாக்காது.
சுவர்களும், தாதக்கள் கிடைக்களோத் தையால் தொடக்க
கூடாது. கட்டில், மெத்தந் தழுவுவைகளில்படுத்த
நாங்கக் கூடாது. கிரஹம்தாக்கள் வளிக்குதித்து
விலிப்பது பியாமில்லை. மயழுகாலங்களில் தோராமத்
திற்கு வெளியில் கான்கு மாதங்கள் தேவாவைப்பதிலை
வது, ஆற்றல் கணமிலாவது, புற்றுதிலாவது, ஒரு
வருமிலாவிடத்தாவது வளிக்கவேண்டும். எக்கால
மும் ஏகாத்வாசந்தைபே மிருபம்பேண்டும். புலன்
கள் செலுமலியைப்பெசலுத்தக்கூடாது. அவைகளை
அடக்க எக்காலம் முபவைவேண்டும். ப்ரம்மசரிப்பத்
தை முக்கை விதமாக்கொண்டு விசேஷமாய்க்காட்டி
விலேபை விகிக்கவேண்டும். கிரகல்தார்கள் எவ்வளவு
வேண்டுக்கொண்டாலும் விருத்ததைக் கெடுக்கக்கூடிப
ஆக்காலைப்புகிக்கலாகாது. அப் வாசிக்காமத்திற்கு
உரிப் ஆக்காலைகளைத் தவிர்த்த மற்றவைகளை மாசி
க்கக்கூடாது. ஒருவர் கொடுத்தாலும் சிரவிக்கக்
கூடாது. ஒருவையும் தாழ்மையாய்ப் பேசக்கூடாது.
பசிமுகுக்கொதுவதில் எது தளக்குத்தாலும் கிடைக்கு
மோ அதைப் புக்கலாம். கிடைத்துவதைக் கொண்டு
காலச்சுக்குமிக்க குருவிக்கு அனுபவ தோழுமேகிடை

நீபதவாராசு - ஹஸலவுடிரவபெசு - நடிசனந
திதா வத்துக் காஷ்டியங்கி ஸ்ரூபாசு கையாவா-
பாதி காஷ்டாப் லிலைபார் நாநூ - தாடுவதுந
ஞாவுத - ஸபாந் ததாந் திமுநீபாசு - ஸலிவா-
வாடாபூதபாதிசூக் நாவாந் பாநா - வாத - ந
தாரா - மளன்விசு - லாவாராசிசூக் கா - பாயா-
ஒன்திமூர்க் பாதி ஸகாத - ராநாகார்ந் - வாதிசூப
பெசு - செய்வாவுவதாராசு - ஜி விதுவதா-
பெசு - தாவுவாவுலாநாபாது - வாதுவதி பா-
ராதிதாவதிசூக் கா - அநாநாநாநாவு - வாதுகெசு
திர்ணாநாவா, விதாதநாகாராது - திர்ணா-
ஞாநாநாது - திர்ணாவி - நடிசாஷா - நாநுவினா-
விகாபெடி பாவுத - நாநாது வார்தொவா
வாங்க, ந் மாபெசு - நநுதெங்க - காலிவில்லை
வெகு - காதுபோக்கிராங்கெசு - நநா வாகா-
கேங்குலுவெகு - பாதி ஸகாதாசு - நநாவா-
நநாவு ஸ்ரூபாசு - பாகாவினாவுபாத - லி ஸுபா-
பாசு - பாபாநா அஸுவிவி பாவாதா - ததா - நாநா-
ஏசு - நாவாவுக்காங்கெசு - ந சீதா கா-
வுபிரெசு - ந லு - ஸுபி - சிதநாநா - வாலாங்கி
வெகு - ந ஜிதநாநாவு ஸ்ரூபாசு - ந காவந
திர்ணாக - ந ஹைதெநுதெநுதெநுதெநுதெநு
தெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநு
தெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநு
தெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநு
தெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநு
தெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநுதெநு

யாது. எதையும் 'ப்ரம்மாச்ப்ரணம்' என்ற செப்ப
வருக்கு யாதொரு குற்றமும் சேரிடாதன்கே. ஆகி
பியரிசூதால் தான் வங்கிவச்த பிக்ரான்னத்தை அவரி
உக்கெதிரிவித்து ஸவரது உத்திரவின்பேரில் புகிக்கக்
கடவர். பிட்சை மெடுப்பதம்மட்டுத்தன் ஞாவியே
ஞத்திருப்பிசிடைதல் சாமான்யை மாதிரிக்களை ஜபி
த்தல் வேறுப்பால் கண்மங்களை யானுஷ்டித்தல், தா
ஞங் கெடுத்தல், வாத்தியம் செய்தல் மின் காரிய
ங்களிற் புகுதல் கஷ்டப்படுதல், தீந்தெடனத்தையே
பியமாக்கக்கூடலாத தண்டில்லது செல்தலா
பிய கிளகளை விலக்கவேண்டும். மூன்றாவது கால்களில்
உம் சிமயமாய் ஞாவாஞ்செச்து பிழுதிபணித்து ஒரு
வரிதமும் யாகிக்கயங்கிடைத்த காஷாயம் அங்கு
தெரியவில் கடைப்பொய்யாது தரிசுப்பும் சிக்
தனை செய்யாது வோக வியாபாரங்களைஞாறுபும்
வெள்ளும் விருத்தத்தை கூக்காண்டு
சக்கிருத்தால் ஆஜகாஞ்சிருத்தத்தை (இருந்து இத்தை
யிட்டு விலகாது சிதைத்ததைக்கூடுதலாக) கால்க்குரிச்
(ஞ), ஆசிரியிக் கேவண்டும். மற்றும் உபகிடத்தான்
தெருத்துக்காப்படுதல் துரைக்கப்பட்ட சிமயகளை
ஞைத்தையுமிடைதான் அஜாஞ்சிக்கேவண்டும். என்கா
ஞம் பரமியின்னுடையிருப்போர் காலத்தி வழங்கா-
து செய்யாயிடும் தோழுல்லி. பிட்சைக்காக
கிரங்களை மாசித்தல், படிப்பத்தல், காலங்கள், நார்த-
ஞம் முதல்வெசெய்தல் மட்க்கைப்பறுதல் சேர்க்கி
ஞ்சுதல் இரகசியமாய் அவர்களுடைய பேசுதல், அவர்கள்
க்கவுல்லது செய்யுவதுக்கு கெடுத்தாலும் அயத
அங்குப்புக்கிட்டல், அரக்கூட்டுரும்புக்கிட்டல்லில்
க்கல் பிறருக்கு மக்கிரங்கத உபதீக்கிடத்தல் மற்றவர்
கானும்புதியாக பூண்டு முதல்வை செப்பதல், ஜான்
களைத்தனவுப்படுத்தல், அங்களைத்தனவுப்படுத்தல்,
ஞ்சுதல், மற்றங்கள் தன்னைத் துதிக்கக் காலக்குநித்தல்,
ஞில் சிதிக்கக்கூட தன் சினமுடைதல் காமத்துக்கு வச
புபடுதல், ஒங்கிலைப்படுத்துப்படுகின்கல், புகால்,
கனிகளைப் பதித்தல் சௌதாக்கிஞ்சுகு மருத் (மண்)
தயும் தன் தொண்டுவருதலாயை கிளைகளையும்
கர்னல்வேண்டும். பல சினக்கூட் தானுபுதிக்கூட மா-
விலைருதியைவைக்கார் கொண்டுவேண்டும், மல
மூத்திர விவர்ஜூன்னு செய்தால இப்பளவு ஞாவாஞ்சு
கெய்வேண்டும். கல் கைகளை கண்ணுப் பக்கி சொ
யெவேண்டும். வெற்றில் பர்க்கு முதலியவைக்காாத
தரிது பற்களின் வெண்ணம் சிறைதம் மற்றுவைது.
சுபையில் கின்ற தர்ம சியவுஞ்சை செய்யலாகது.
ஏக்காலமும் ஆத்தும் கின்டல்லாக்கீவையிருக்கவேண்டும்.
யாராக்குக் கிவிசையாபது தத்தேவேப்பதை செ
ய்வேண்டும். இரு சுத்தைகளிலும் முறைப்படி
யதுஷ்டான்ஞு செய்யவேண்டும். பனிவெண்டு யரு
ஞம் பிரணாக்கத ஜபித்தல்வேண்டும். ஏப்பெரா

கி - பழுபூர்வமுறைகளுக்குத் தொகைவையி
ஷ்டாக்ஸ் நடக்காவப்பட்டியல் வெச்சோ - ஸ்வட்ட
ஸ்வாஸ்திரா ஹம்பரக் ஷவட்டவஸரா ஹம்பரக்-
தொசிலைதாவி ஷவட்டால்லூடு - நாதாயினி
ல் சொவபெசு - ஷவட்டா - நல்துபூதே
தொதாவப்பட்ட ஸ்வட்டா - உரூபாக்ட்டுப் பிடி
காய் - வுலிராபு ற்கா பாராபரு சாவந்
நீவிள்லா வாடாகெட்டுதைனி நாக்டாபில் கூட்டு
ஜூலூ - பழுபூர்வால்லூடிரத்தாக்ஸ் நடக்கடைய்ப்பட்டந
யத்வாநு-நக்கங்லஸ் நீவாவிஜிலையு சூ - நலிய்-
லைவத்தில் பழுபூபிக் பத்தி - புரிதாக்கம் ஹூபா
ஒதினால்வாதாகெட்டு வாடாபால்வைலு, அங்கு
ஜூவுபு - பார்பதி தீ - நாவகிசித் தெட்டு
அர் மலை சிவைநல் தலூபாக் - பல்ராக்கு
பொல் விலாபன் - நக்கரியாபா - வெங்காநதில் வெப்பில
ஶராபு கூபாநு-பாக்ஸ் - நக்கரியாநுடையாவதி
பாநா - நவபாராத்தீ, உயராக், நஸ்துர
நீவுவெப்பு - நலாபாநு - நலாபாரு - வுல
துர்வீகூத் - தொவிவப்பாக் - தாவதாவுடையை
வெப்பு - நாவிக்கெட்டுப்பாக் - புரிதாக்கம் நா
பூருத்திப்பாக்கால்வீபாக் - பழுபூரு
மலைவாதாந்வீராக்ஸ் - தொவாவட்டுவணிட்குவெல்கூ
சு ரிபாக் - லாண்ஸ்கெட்டுத்தாவா-வுல்லீட்டுப்பு
வெல்வாந் - வர்காக் - நாதுதீ - தாவதாவுடையை
வெப்பு - நாவிக்கெட்டுப்பாக் - புரிதாக்கம் நா
பூருத்திப்பாக்கால்வீபாக் - பழுபூரு
மலைவாதாந்வீராக்ஸ் - தொகாவிலே
வாதுதீ - நாதுதீ - நாவுவெப்பு
ஷபாக் - நலிலைவாதாரு - தீ, காப்பாக், வாவடு
தூந்துவால்லைரித்து - வாப்பாக்கு
ஷபாக் - தோவித்து - நாவுக்கு - வாப்பாக்

தும் சுத்தனக்கவேபித்துக்கவேண்டும். சிரச், செற்றி,
மாப்பு, தோன் இவிடங்களில் திரிபுந்தார்மாக்க விழு
தி மையணி து கெகான் என்வண் டும்.
எப்பொழுதும் ஜலமின்றி விழுதி தரித்தல் வேண்டும்.
தானாலுக்கு கிடைத்த மிருக்கிப்பாராக்காண - ருத்திரா
டச்சதைத் தாத்தல யாருக்கும் அப்பிரிய வார்த்தை
சொல்லாது இனிமையாய் பேசுதல் எல்லோருக்கும்
பயமானித்தல் என்கும் சமாப்பப்பாவித்தல் பாப்புமுத
யில்லைக்கூண்டு பயம் நீங்கிருத்தல் ஜுத்தார்வி
டத்துங் கோபமின்லை உர்சுவத்திலும் மாகல் முத
யில் ஸ்ருமகாரியாக்களிலும் கட்டடத்திற் செல்லாமை
பிடிசூத்தாக்கக் கிராமத்திற் செல்லுக்கால் அங்கு மில
கும் பார்க்காமல் காலநடையைபே பார்த்துக்கொண்டு
போராம் - இத்துக்கு பிரயாத்தினம் செய்யாமல் தா
னாக்கிடைத் தாதுகை, தண்டம், அலைம் (மான்
தோல்) தாஷாபம், கமண்டலூ (பாத்திரம்) இவைக
லோக் தரித்தல் தருமங்களைப்பேசுவே தவசியம். அன்றியும் பாமசங்கதைக் கணலிலும் மன
தில் தின்வாசக்கடாது. அங்கிலமே மூல்தீர்களொடும்
ரூசுசமயம் தவறி வ்வட்டினத்தில் ரேதல் வெளிப்பட்ட
லாப பள்ளனுவெல்லாம் பிரணவாலும் தாஜுத்தல பிரா
யக்கித்தமாகும். பாகமான் பதர்த்தங்களை இடமு
மும் புதுமுலுக்கடாது. கனிகளைமே புகிக்கும் கியமங்
தரித்தல்வேண்டும். மறுமைப் பயனின்வே கோரவே
ண்டும் பார்த்தகைப் பேசுக்கரதா. எதா
சாராம்தாவாலும்குத் தத்துவத்தை புதேதித்தல் பாது
க்களிலிட்டவுக்கொண்டடல், நன்னகிராமத்திலைவி
த்தல் நன்னீக் கேர்க்கதைகளைக் காலாக்குல் பத்தினி
யைக்காடு தூலாத்துடனுண்டதாகப் பாக்கும் எமீட
த்தாங்கல் பிட்சை செப்புதாக்கப் பாசத்தின்முறை
யுரைத்தல் சுக்ரோத்தியரல்லதவரின் அனைத்தைப்
புகித்தல் பிரண்ணவும் ரோசித்து காங்கு வள்ளத்
தவாலாக்கும் பிட்சைப்பெடுக்குலம் மலூக்குங்களையும்
யாட்குவல் மிதமிக்கியும் மற்குருவின் பிரிமத்திற்
ஈக்கும் அதிசீ ஆலாலுமூலம் அகலத்திறும் வீலக்
க்ப்பிட்டபதார்த்தக்களையும் புகித்தல் இருசமுள்ளவை
களைக் கிலாக்கில், இருவரிதது அக்கின் அன்பு பா
ராட்டல் ஆகிய கிக்காரிப்பக்களை விட்டெட்டாரித்தல் பிக
வாய்சியமாக்க. எப்பொழுதும் கான்து திருநம்பக்களோ
யே உச்சிகித்தும் மற்றவைகளைக் கண்டும் கேட்டும் முக
நீதும் ஸ்வரித்தும் அவைகளையான்றும் கவனிக்கா
மல் ப்ரமம்பிட்டை பெற்றவை அக்கினி ஏரிக்கரது,
ஆலம் கைாங்காது, வாயுடலீர்த்தாறு, வீதியங்கள் இரு
க்காடு, அலுவுக்குச் சிற்தெஜு, அன்பு சம்பவிக
காாது, இவின்த இல்கணமுள்ளவர்களே மூன்காலத்து
உற்கியாகிகளாம். மற்றும் அவற்கில்களும் வெகு
வாயுள்ளது. இக்காலத்து யதிகளின் இலக்கணஞ்சை
மேலே கறுவார்.

நிறுத்திக்காலம் வரவராத்து தனிச்சிவங்கால ஆயவுக்கிழவு தீவினாலும் பூர்வாழுதம் படிக்கும்பொருத்தம் கூறுகின்றது என்று சொல்லும் அரும்புதல்வர் பிரத்திருத்தத்திலும் ஸ்ரோனம் ஸ்திமை முதலிய சிரியைகளிலும் பகவானையே பக்தன் ஸமீபபன் எவ்வளவற்றும் வைக்கப்படுகின்றது என்று கீட்டம் பிரக்காலியை ஒருவிடத்தும் ஏன்றும் பேசாமல் சள்ளுக்கிரிப்பன் இவ்விதப்பட்டிராண்து அனேக ஜனம்களிற்கெப்த தவத்தாலும்பொருத்தம் பக்தி சிங்டாரன் எவ்வளவுக்கண்பு பூசித்தால் யாவரும் பாவமற்றவர்கள் என்ப பகவாதாலையை திவ்விய கடாசுத்திற்குப் பாத்தீரராவர்கள் ராம் குரோதம் ராகம் துவேஷம் இவைகளைத் தலைத்துக் கருணையுடையோரின் பக்திராண்து என்றுவர்குகூற சகலைபோகா பார்க்கின்காலத்திலே முக்கியபத்திரம் விட்டார் பிரசர் முதலிய அனேகத்தோற்கள் தாங்கள் சித்திபெறவேண்டியப் பக்கிமார்க்கத்தையே எங்கொண்டார்தன் ஆகையால் காம் யாவரும் ஒருங்குசேர்க்க மனோவாக்காய்களால் பகவானையுபாசிக்கமுயலவேண்டுவதுகியம் இதுவே கேட்கவாணங்காற் கறப்படுகின்றது இக்கலியிர்பாவத்திரியத்தால் ஜீவிதது சகல கிரியைகளையுங்கிட்டு மனக்கல்கிக் குற்றவர்க்குக் கெதி கோவிந்தகைகிற்தனமே சக்திராண்தகுபியான் இவ்விடத்து யோகிக்கும்புராராட்டுக்குருக்காலக்கபால் ராம வென்ற சொல்லும் பாப்பிரம்மை ஏற்பாட்டதென்று இது முதலிய அளிநத வசனங்களும் ஒன்றே கூருதாகி த்தனமே அவன்களையுண்ணும்பென்றேபாத்தார்களுக்கிப்பார்கள் அரண்துமரபைபால் மேகந்தையத்தைத் தீர்க்குப்பிசித்திக்காது வீடுவெல்தோட்டப்பட்டமுறையைகளைத் தன்னிட்டுமரமானிக்குத் துவர்க்கக் கூம்சாகத் தில் மீன்கூசுக்குட்டங்களையே யறுவலிக்கும் மயன்டிருக்க பகவத்பதியுண்டாகும் உண்டாகாது ஆகையால் விவுவலத்தில் மாவிடப் பிரவியை யட்டெந வன் பலவுத்திலேபே பகவானுக்குச் சக்தோழகரமான காரிப்பக்களைக்கூய்பவேண்டியது இம்மாணிப்பிறகிடைப்பட்டப்பாக்கும் அதினு அது சிறைத்தாலும் வெளுங்குருக்குட்டியகள்கு ஆகின் எவ்வார்கள் கொண்டாலும்போர்கள் அவையிடக்கூடியப் பகவானையேபோன்றும் பெரியபோன்றும் இவ்வகைத்தை பனிராக்கள் அவசியம்

குண்காணவாலுடைக் காலவசிலெவா கதையூரை
கூல பூரத்தீர்ப்பாக: ஸ்ரீதையூரை: இநாலெழுப்பு: கு
யாவடியூரைத் தங்குணர் வரிதிதம் ராத துந்தா
படி: சாக: தலூப்புலூபு வரைவாவரபடி: வோ. வாலகவுபுகவபரா: | செய்த ஸ்ரீயி விவரா
ஈ: வாஸஹி தா: வெலாலியிதைப்பத சீவ வரா
கால: வாலுபுதைக்கொண்டுகூகாக: பூரணநூ
வெத்தீர்ப்பாலில்தூணாக மெவாராயு: அல்லை
தி: ஹெவுத்தில்தூ: தால: பா: தவாலெபுதூ: வ
ஸ்ரீ: வெலுபுதை: வாலுபுதைவதா: ஸ்ரீகூ: வராவார
பு: வாலுகநகலவாஹந வளை: உ: மா: பா: விடபு
நநலஹி: வித வெயாரைவினாலுமைபுதீவிலுபு
தூ: வ பு: வதாநா: ந தாவி சிமையிலீஹரி
கா: திவங்நாலாவிதா: ஹதீலூபு: பெசீதை
வா: விபா: வ: பா: சூ: வா: வா: வா: வா: வா: வா: வா: வா:
குமிகை: வெலுபுதை: வதையிதை: புதை: வா: தால: வா:
புதை: வா:
கா: வா:
கா: வா: வா:

வாரிபிகரமயிகூதி,

தீர்சிடுலோவீ

விகுரபத வீவாஸா:

கநாவாபுதெ

ஸ்ரீவிவராய: |

தெத: கிக வாடுபியூதூரா: பு: தெவார
பீதெப: பு: வொ ஸ்ரீதைவாரினீவா காவ
கீவார்தெ ஹாவாகயிதை: நீதி இநாவாபுதெவ
தீ விலோபதீ: பத்தெநூர்: வீவாஸாவந வீபு
காபா: தத: தத: தீபு: விவாதாரி: தீர்வாஸா
விவ: கததூதீ: நீவாவாரா: பா: தெவாரா: பு: வா: வா:
பு: வா:
பு: வா:
பு: வா:
பு: வா: வா:

குக

கவனிக்க வேண்டியது. அதாவது—மனிதர்கு சூ
குந்தொடுக்கப்பட்ட நூறுவயதில் இருக்க பாதிவினைப்
போகின்றது. பாதிக் கூம்பதிலும் பாதி இளமைப்பரு
வத்திலும்வயதுமிகித்தாலத்திலும்வினைகள்ரது பா
க்கிருபத்தெக்கிரும்வியாதில்போகம் பற்பலதுணப்
கன்விறவனர்க்கப்பிறருக்குண்மியன்று செம்வதுகளில்
யற்றால் வினைகள்ரது இன்னைம் அல்லபேற் சஞ்சல
மான இப்பிறவில் பிராணிகள் சுக்தத்தைப்படைவதை
க்காலம்' இவ்வசனத்தின் அர்தத்தை என்கு விசா
ரிசீர்வாதை வைக்கியம் வக்குவிடம். தன் ஆசைக்கி
சைக்தமனையாகிடத்தும் அவுக்குப் பிரியாவனவுள்
துக்களிடத்தும் தன்பிள்ளைகளின் மழகிக்கொருங்களி
லும் பாட்டன் தகப்பன் தேடிய சொத்துக்களிடத்
தும் மிக் அன்புடன் பிரவாதத்துக் கெட்டலையும்
புடர்க்கு அருமையான பக்கி தழுக்காகடுதன்பது
அனிஞர்கொண்ட கருத்து, ஒடி புண்ணிய புருஷர்
களே | யான்னாருவனே இதை பெறுத வல்லவனே.
இவ்வளவுக்குவாது அவகாசம் கிடைத்தலைப்
பற்றி மிகவும் களிப்புற்றேன், பகவான் செந்தமலரக்
கணனைன் என்னிடங் கருணைக்குந் ஆரம்பிவித்த
இல்லைத்தை இனைப்புதின்நிப் பூத்திசெம்வாரொன
அவரையே பன்முறை போற்றி வணங்குவாம்

வரும்

திருமலைசால்திரி.

இந்துக்களின் வித்தியாதனம்
தொடர்ச்சி.

எமிருதிக்கு விரோதமென்பது,

ஏது ஜவாதாவங்கள் ஒடி சட்டமானது இத்த ஏ
வைப்பாதித்தா? அத்து மாருவாரி சொன்னுவின்தாரோ
என் பார்க்கின் இந்த ஏலை அதுசரித்தே கொண்டுவங்
தொய்த் தெரிகின்றது. ஏனோலின் ஒடி வித்தியாதனத்தை
ப்பற்றிய ஏன் முறைகளையும் மிகுகிவையும் பால்யங்க
ஜையும் அப்போதுபிபோது கடந்த முக்குவையும் தெடியெ
ட்டது அதன் காரணமங்களையும் காட்டியிருக்கின்றான
வைபாலன்க.

எத்தியாய ஸ்ரீதித்தெயான் மற்றவனாவிய
தடி, காதியம், பிரகங்பதி, சேந்தம், வாதித்தம், வியா
சம், யாசிவ வல்லியம் முதலை ஸ்ரீகிவைன் கருத்தை

(இ) புரூப்தீநா ஸ்த்ரீணா விவாதித, வவநாதெசாபெதபெறவாயுடு உதி மூலதெவங்பா-

(ஏ) குபிபாநா கார்த்தியமத்தொடர்புவெஷாரா என பநாத்தா அபா கஸாவி ஸங்காபெத வாமாகிவிகாவி விசுபா ததுவாதிதா பிகு வாவல்ராபாகி

(ஒ) மாவ லிசு வாராநு விசாரிடாகுத் தபுகாபெம்தாகித வாராவாகெணுவத்தி

(ஓ) லிசுபாராக்கிதெவவி பநாதன நவவகுராலு கிழமெந்து:

(ஔ) ஸ.வாரொவி கலிமதுபநாத்தா வாவா விது குவிகாசாது கூடைத மாராகம்கா வாரா வாவாத்தொ கார்மதிராபாகி

(ஓ) ததுக்களிலும்வெஷாரிக்குவாக்குந வாயு புரை வாராநு மல்தா கிமுக்கி. நாது வாராவாரா வாராது, (ததுக்காநுநீது) ததுக்காநுநீது, விசுபா தா வாராவாரா வாராது வாவத்து வெவ்வதி

(எ) பதா குஜித்தாவி சநாதிகரைத்தது. வறி காட்டுபா நாதநாத்தா கிமுக்கு, நாதவிசுபா வாத்து வாராவாத்து கூலி கா வாயுபா ஸாக்கித விசுபா, குவிக்கு ந காப்புவகைப்பிறக்குத்

(ஏ) சாளப்பாதிநா விது ராயு காக்கா களபா செந்த வாவாத்தெணு) வாவெஷாதுகிமுக்குநாவாரி கூ, வாவாகி. வாத்துவாராபெம்தெவாதிதெயு வாயுவுதீ வதி வாந்துபீபா, மாராகி-
வொய, காவாபாதுநீதி. வா.கூதும வாடாது

கிமுகி ஓபுதியாக்காராவிவ விளார விவாதித ததுக்கு வால்தொனாநா, ஸ்த்ரீணா வாவத்து பித்தொரோவாபாபாபா விஶாத்திலுதி சுவிவகூத்தாட்டா வாபநாதிநாதப்பிது) விசுபா தபா வாவாத்தொவா வி ததுக்காக்குவதி விசுக்குதி வத்தி த தாவா கிமுக்குவி கபாராவா பிதுநாதப்- பிகுக்கீத வாத்துக்கு வாத்துக்கு விசுபா வாத்துக்கு விசுபா வாத்துக்கு விசுபா வாத்துக்கு

க்கித்தெகமுண்டர்தத்துக் காஞ்சுவகை விசுபெபாக் கும்போது அதில் குதித்திருக்கும் பெருளைக் கொடுக்கு மென்று:

1. சுதூங் தான் கூவி கந்தும்போது போது ஏற் கார்த்தால் சுதூங்க்கப்பட்டு அதன் மிரவிப்தாலாகது அக் குமுராத்தின் குதுவுக்கவைது கல்வகந்துக் கம்பாதித்த செல்வும் கம்பாதித்தவுக்குக் கேட்கத்துக்குத்து.

2. அப்படிப்பட்ட புதிப்பாகை ஏதானாம் விசேஷ சென்றும், உத்தமம், மத்தியம், அகமைய வேற்றுவை வின்தி சுதாரணமாயும் பொதுவாயும் உள்ளதென்றும்.

3. புதிப்பால் கம்பாதித்த திரவியம், அந்த லிசேஷுமென்ற வேற்றுவை கிடையாது.

4. ஒது மெசாந்தின் திதுவன் சம்சாந்தின் பொதுத் திரவியதின் உதவியால் கம்பாதித்த செல்வும் புக்கிடப்பட்டு, ஆனால் கம்பாதித்தவுக்கு இரட்டையாக்கு கிடைக்கும்.

5. அப்படிக் கம்சாந்தின் பொதுத்திரவியத்தின் உபயோகமாகது சுப்பிபுத்துக்கு முத்தாரணமாகவிருக்கவேண்டும். பரம்பாராவாக்குக்கீப்படாது. (இது ஒத்துக்கு முத்தாரணமாகால் புதிப்புப் பரம்பாரா காரணமாக வழிகுக்கை மெற்று அத்தம் போடும்.)

6. திதுவன் கம்பாதித்தவுக்கு காஞ்சிகம் பக்கம் தன்கு காட்டுப்புத்துக்கு காஞ்சிகம் பக்கு கொடுக்கவேண்டும்புதும் முத்தாரணுக்குக் கட்டுத்தென்பதும் புதிப்புத்துக்கைல், முத்துப்புத்துக்கை வார்த்தைமாவிருக்கலாம். இதுவை வாராக்கைல் உட்போகிக்க முடியும்.

7. சௌநிபத்துது, கித்திர கிப்பு முதலிய காஞ்சிதா அம் அடங்கமைப்பார் கூட, கூட்டு வித்திகை அதுவிக்கும் இலக்கை அதுவிக்கும் கொடுத்துக்கொள்கிறோ.

பிச்சார்வைகள் காக்கிபாயக்குமிகுதி மற்ற மன்முதலைக்கு விவரிக்கைகளின் பார்வைம் இலக்கைத்தத்திலிப்பார்த்தால் கூட, மலை மலை முதலிய வகைக்கூட்டுக்கைகளின் குதுவன் தாப்பொதுக்குமிகுதி, கித்திர அதுவிப்பால் புத்தாக்கு கம்பாதித்தபே கிப்பும் அத்துப்பாதின் தனிமையில் அவதுக்கீல் யுபிபுதெனக் கூறுவதாய்க் கொடுக்கின்று,

மனு முதலிய ஸ்மிருகிக்குத்தகைக் கிப்பு பூதெராஸ்து குவாஸ்லில்லை, புதிப்புக் கீத்துப்பாதித்த செல்வது ஆயு

வீரங்கா தலைவரப் பூபதேவனவுக்கு நா சாஷத் த
பெண்டு காட்டாலெய்தநா ஒவ்வொன்றிலே கூடியா
க்க. ஆகூ ஸ்வாதி தவஸு எந்ஸுமராநம்பு
கூ: ஏட்டாம் நூற்றெட்டாம் வீராயாவில் காட்டும்
வைசாரபொலவெட்டுவிலுப்பாகி வாஸுகத்தா
பா: காட்டுமாப்பா வெட்டு அவிசாபெலதெவ
வைசார-
8

உட்டாதீந்தலிப்பாஸுரமாலப்பி-
பாராடு நூற்று வந்திடு கொஞ்சப்பெட்டு: கவி
மகூபதவைமாபெந் ஸாபாதுதலீஸுட்டு மதி-
தலீதாவாஸ்துகவெஸுட்டு மீதிரிதி ஸுஷ்டுகவ
நூற்று தபா காதெரா சிளியாயாகவீடுகவ
பெளன்நாவாஸு தீவெக: வீராங் ஸாபெந்

மூர்க்காபுபதவைப்பா காகாவகைஸுட்டு தீவா
நாது நூற்றெட்டாம் கீவதா: காபெ மூதி காடுபா
யுராபந் துமதுகொவாஸு- வாயாமி வீத
போன வூரத்து: வாநாவாய்துகைபென விசூராஸு
வாபொவுபி காய்சு: வாவாவாய்தூஸ் பிசுடு
பெந்தாத்தீடு ஸாவத்துராத்துப் பாதிவாய் கா
தெந் வாவிவெராது குவரை வாவிவாதிப்பாஸு
பி வாவ ஸாவயிகா தக: கெபுஷ்டுபெட்டித் தாஸ்
காரா: தெவ வாவகா: மாரா ஶாஸு உத்தா
பாதா விசூராஸுவாஸு பெந்தாராஸுமித் தீடு-
மிகா: அதுசுபலவைரா மூரா அங்குதெ பாதாவிகு
தீதாவா ஸுபாத்து நீராங்கா-குவினாம் கூவா
பூ: கீலபெட்டு வாவகைதாத்தீவீ வீதிக் குவித்த-
திலுதுதி விசூடு: ஸாவகைதா விசூராஸுவாஸு
யுபொரந்தாங்கவத்துப்பாந் வாது விவாபெந்
பெந்வாதெகப்பிரா குவித்தாரா கா வீதி வாவிடு
தலீவாபட்டுச்சுதி நா-வி: பால்பாலாஸு பி தி
வதா: பாதுகூது: வார்கெட்டாக்கீஸு-வீஸுரமாந-
மாஸு: மூதுப்பாது குவிடி: கா-லெஷுவர்கூ: மூ
பெரா: வாவாஸுப்பிகா பால்விகாஸு: பிரம-
வைய-: வ- வப்பது: வதா-பா-: வால்பாலாஸு பி தி
வதா: பாதுகூது: வார்கெட்டாக்கீஸு-வீஸுரமாந-
மாஸு: மூதுப்பாது குவிடி: கா-லெஷுவர்கூ: மூ

த்தவஜுக்கேயுரிபதெண்க்குரீ: அப்படிப் படித்தல் பிரார்
இத் சொத்தினுஸ் டயக்கிரதென்றும் அவ்வர்விஸ்ஸாமல் படி.
க்கிரதெண்டும் கெற்றமை காவில்லை, அம்மு முதலி
பேர் பொத்தெராத்தாத்து கிறும் வாணிம் விவகாயம்
முதலிவை கந்து அதனால் சம்பாதித்தால் அது பாகிக்க
புட்டாலேஷுதயில்லையென்று காலின்மையால் கல்வி
விடுவத்திலும் அவ்வித அபிப்பிராமிதே முனையாகவுடன்
ஏற்கானாலும் அவ்வாறே பாஷ்டிக்காரர்களும் பாஷ்வங்களின்
ஏற்கிறிக்கின்குரீகள். கதியாயன்கு மத்து மாதிலைர
ங்க தாமு ஒரு குறிச்சிக் கோத்துக்கெண்க்குரீ.

திக்காலத்தில் படிப்பின் செலவு,

மற்ற விவகாத்தில் பொதக்கிவிதத்தக்கவெண்டு சம்
பதிப்பதென்றும் அவ்வர்விஸ்ஸிக் கீம்பாதித்தென்றும் வெ
சிப்படையாய்க் கொல்லிமிருப்புத்தொபால் குலி விவகாத்திலும்
அது பிரித்து வெளிப்படையாய்க் கொல்லிமிருப்புவெ
ன்னில் பூஷீக் கொத்தங்களில் பணம் வாங்கிக்கொண்டு
விட்கை சொல்லித்தக்குறை பாபெண்டு சொல்லிமிருப்புக்கை
ந்தது. மனு முதலிக்கப்பார் கொண்டில் இல்லிகி சீர்மா பனு
கிரகப்பட்டு வத்தது. தக்கை தய்க்கன் தக்க குருவினி
டத்தில் தக்கை ப்ர்லீஸ்கீ திட்டிக்கையிறித்தம் கொண்டு
கீதெய்விட அக்குற்றங்கை தீடுக்கூக்குங்கோல் பாறு
காத்து. அனாமுடிவன்களித்து வித்தத சம்பிரஸ்ஸா
கிரகாவில் முமிடகே கைக்கிருத்து பின் தக்கைதாய்
கீல்டுமுடிப்புவெண்டு. பின்னக்கு குருவிலித்தெண்டு
விலி ஏற்று அபிப்பாதுது எங்குது தமிக்கு கீட்டுப் பா
ஏத்திலைது தக்கைக்குக்கைத்து குரு கட்டினையைக்
கொடுத்து குருவாகத் திருக்கிடெயவெண்டு. அப்படிக்
கொடுக்குரு குருட்டகீண்டுயோ வெகு செதந்பம், இல்லாறு
இல்லும் கட்டுவகுகின்றது. இல்லாற்கின்கோ படிப்பின்
செலவு இல்லாற்கின்கோ, படிப்புக்கூக்கை இத்தில் அமிக்கம்
கீல்டுமுடிப்புவெண்டு அனுபவ சிதாத்தம், ப்ர்லீ
கீட்டத்தின் சம்பந்தம் ஒவ்வொரு குருப்பிதுக் கொம்மாய்
ப்பிப்போகாக்கப்போது பாமேலூலுல் மெட்ரிகுலைஷன்
பீஸ்கூத் கொவலில் குருப் 250, ப்ப- க, வகையில் 400,
மி எ வகையில் குருப் 800, இல்லும் காக்கில் பரிவையு
ம், க, ஏ, எ, எல், பி, லி, தி-ம், டி, பி, பி, மு முதலியை
பரிகாக்குக்கூது வெக்கனவே செலவாக்கந்தது. கிலில் ஏர்
வில் பாரிஸ்டு கீப் பரிகைக்கீவியித்தம் கைமக்குப்போ
ம்ப் படிப்பில் சம்பா மத்திரம் ஆயிரக் கணக்காகும்

வர். வாலே, வி. வி. கூ., வர். பி, வர். வி, உதிர்வர்காரா வகுமதீ செய்தாது நீட்டியா தான் தகுபிகராவால் பெறரீகாரா தாஷாத தகுதாக தகுதாயெடுப் பெசோனரா. பாதாவினங்பூரில் விவகை - வரிதாவா, வாதாவத்தியதா, வர்தாவாவிலும் விவகை - பாதாவா, வத்தி வகை - நிதிதா, வாதாவகை - தெளிவா பொருமை, கவிதா, அதி வாதாவகை, சிஹாதவெட்டுப் புதிய - தெலிவர்காராவகை. வகுவெல் கணவீ தெபு கெகு வாதாவகை - ராவாயந் சர்ட்ரீகாஷி வர்காவா, தாஷிதி வராயாதா, நாவி வகுதி தாஷவகுதி நிதிதா, பாதாவகை - தென்றிவா பொருமை, கவிதா, அதி வாதாவகை, சிஹாதவெட்டுப் புதிய - தெலிவர்காராவகை. வகுவெல் கணவீ தெபு கெகு வாதாவகை - ராவாயந் சர்ட்ரீகாஷி வர்காவா, தாஷிதி வராயாதா, நாவி வகுதி தாஷவகுதி நிதிதா, பாதாவகை - தென்றிவா பொருமை, கவிதா, அதி வாதாவகை, சிஹாதவெட்டுப் புதிய - தெலிவர்காராவகை. வகுவெல் கணவீ தெபு கெகு வாதாவகை - ராவாயந் சர்ட்ரீகாஷி வர்காவா, தாஷிதி வராயாதா, நாவி வகுதி தாஷவகுதி நிதிதா, பாதாவகை - தென்றிவா பொருமை, கவிதா, அதி வாதாவகை, சிஹாதவெட்டுப் புதிய - தெலிவர்காராவகை.

பாலிக்கூத்துப் பாட்டை விட்டில் தனியே சொல்விக் கொட்டக மரச மிருது பூபா வரையில் பிடிக்கும். பி. ஏஸ் அப்ரேண்ட்ஸ்கு ரூபா 100- புதகாக் செலவு முன்போல் குலையெலுத்தாணியிருப்பன். புதகாம் இன்றாக 20 ரூபா விலையின் வரையில்குமின்றது. உபர்த் துப்புக்காரா 300-1000- ரூபா புதகாம் வகையிலுமாகும். சொன்ன முதலீய நால்கள் புதகால் 100, 200 விலையின் குறிகள் வாக்கேண்டும். இன்னைரிக் புதகால் அத்துறிவிலுமே சாமங்கள் வாக்கேண்டும். பேச்சூக்கு ரூபா ஜப்பா வரையில் கட்டவேண்டும். கூந்தல்மாங்க சௌகாத்தைப் பஞ்ச, பாட், தேங் மியுலித்துப்புக்காக சேப்பு முதலிய வகைங்களுக்கும் - மிதமிலுமான வேண்டியன், கருப்புக்காரா, தீவிட்டோட், வாக்கேட், கூர்ப்போட், மூர்ப்போட், வெல்ட்டோட், பனியன் கோட், அஸ்பார றாஸ் கோட், எம்ஸ், சுல் திருக்கலில் இல்ல மாதிரிகள் ட்ரேஸ் கோட், அந்தியைப்பத்துட்டின், ட்ரெகிள்ஸ், சிரிட்டெட் காலிகள், திருக்கொம்புகள், போங்கள், ப்ரம்பா, எங்கமிர் தோப்புகள், போர்த்தாக்கேப்புக்குத்தாட்டுப் பின்கான் கெட்டி, மேஜை, கென்னா, விளக்கு, பிரம்ப காற்காலி, காலித்தும், பெண்ஸி, மை, இரு, லீட்டில்குக்கும்போது பார்க்கப்பெரிய கார்க்கியாரம், கெளியிற் போக்கோது கைக்கியாரம், எற்றுவாலத்தக்க அப்பரி, மெத்தைத்தீ, ரீதிக் கும், டிபேட்டியங் சொல்லட்டி முதலிய பல்லித்தரை ஜெட்டிக்களுக்குச் சுதாக்கண், கலியலில் சேர்ட்டி, கூப்பி கோடலில் மாசம் 7, 8, 10 கொட்டத்துக் காப்பிடும் காப்பு 10 புதிக்குமுக்கணம் மனம்புடமாலைக்குப்பால் ஜிழேறை தோறும் செக்கலுக்குப்பெரும் வர ரில்க்ஸங் கிழவு முதலீய பலவைகளுக்கு ஆயிரக்கணக்காகக் கேளவாரும். கூவைக் கேபோமிக் கலில் காவிள்ச் பான்செப்துவர 1000 ரூபா பிடிக்கும். இங்களுக்கு கொலைபிடிக்கு மிக்காலத்துப் படிப்புக்கும் அக்காலத்துப் படிப்புக்கும் ஒத்திடுவது எப்படிக் கரியாகும்? அங்கிடேருடைய காலத்தில் படிப்பு விவரத்தோக்கை விடும் இதிலிருந்தும் தாங்கள் நாஸ்கால் கிட்டுப்பெற்றும். அத்தக் கிடுவினை கொட்டும் கூர்க்காரா கூடுமிரி கட்டிசேர் குழுப்பார்.

